

10TH INTERNATIONAL
TAMIL SHORT FILM FESTIVAL-2019
13 April 2019 - Trinity Centre, London E12, U.K.

Digitized by Noolaham Foundation
noolaham.org | aavanaham.org



SOMA SOLICITORS

34 Eastcote Lane, South Harrow, Middlesex HA2 8DB



COMMISSIONERS FOR OATHS

■ Residential & Commercial Conveyancing

உங்களது வீடுகளை வாங்குவதற்கும் அல்லது விற்பதற்கும்.

உங்களது வியாபார ஸ்தாபனங்களை வாங்குவதற்கும் அல்லது விற்பதற்கும். எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

- Immigration & Nationality
- Family & Matrimonial
- Licensing Applications
- Landlord & Tenant



020 8423 0203

Mobile: 07919 388 355 Fax: 020 8423 6465

OPENING TIMES: MON - FRI 9.30am to 5.30pm


www.somasolicitors.co.uk

email: admin@somasolicitors.co.uk



WE SPECIALISE IN

விற்பத்தின் ஆரம்ப காலத்தில்,
அதன் வளர்ச்சியில் அக்கறை கொண்டவராகவும்
ஆலோசகராகவும் இருந்து
எமக்கு நல்வழிகாட்டிய
அமரர் S.பேரன்பநாதன் அவர்களின்
நனைவுகளோடு...



10 ஆவது சர்வதேச தமிழ் நூற்றாண்டின் விழா-2019

Trinity Centre, London E12, U.K


13th April 2019

பன்முக ஆளுமை
அமரர் கருணா வின்சென்ட்
(1969 - 2019)



கண்ணீர் அஞ்சலி

தனக்கென வாழா மனித நேயன்
அமரர் வைரமுத்து வரதகுமார் (TIC)
(1949 - 2019)



எம் வெற்றுத் தடங்களின்
கொடுந்துயர் ஆற்ற முயன்று
தோற்றுப் போகிறது
உயிரிழந்த காற்று !

சாவிலேனும் ஓய்வு கொள்

பத்தாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா!

2004ஆம் ஆண்டு தொடங்கிய பணி இது. கலைகள் மனித வாழ்வை உள்ளார்ந்தும் ஆழமாகவும் அர்த்தப்படுத்தக் கூடிய ஆற்றல் மிக்க கொண்டது என நம்புவர்களால் முன்னெடுக்கப்படும் எத்தனம் இது. இந்த பதினைந்து ஆண்டு காலத்தில் விம்பம் நடாத்திய குறுந்திரைப்பட விழாவின் வழியாக நம்பிக்கை தரக்கூடிய பல்துறை சார்ந்த பல சினிமாக்கலைஞர்கள் அடையாளம் காணப்பட்டு தாம் சார்ந்த துறைகளில் தொடர்ச்சியாக பயணிக்க ஊக்கம் பெற்றார்கள் என்பது மிக முக்கியம்.

தமிழக வணிக சினிமாவிலிருந்து விலகி நமக்கானதொரு சினிமாவை கண்டடைய விரியும் திரை வெளியில் ஈழம், புகலிட நிலப்பரப்புகளில் மாற்றத்திற்கான ஒரு மாறும் காலகட்டமாக இன்றைய சமகாலம் இருக்கிறது என்பதே இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது. புதிய சிந்தனைகள், ஆழமான கற்றலும் தேடலும், நவீன தொழில் நுட்பத்தினை ஆற்றலாக கையாளும் ஆளுமை விரிவு என பல்வேறு சேகரங்கள் நமக்கான சினிமாவுக்குள் வந்து சேர்கின்ற முக்கிய தருணங்களிது.

ஈழம் - புகலிட நிலப்பரப்புகளில் கடந்த பதினைந்து ஆண்டுகாலத்திற்குள் வந்துள்ள முக்கியமான, கவனத்திற்கொள்ளத்தக்க குறுந்திரைப்பட, முழுநீளத் திரைப்பட முயற்சிகள், படைப்புகளை பார்த்தால் நடந்துள்ள, நடந்து வருகின்ற இந்த மாற்றங்களையும் வளர்ச்சியையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இந்த நம்பிக்கையான மாற்றங்களுக்காக, இந்த புதிய உதயத்திற்காக விம்பம் செய்கின்ற சிறு பங்களிப்பே இந்த சர்வதேச குறுந்திரைப்பட விழாக்கள்.

இன்றைய நிகழ்வில் எமது மதிப்புக்குரிய மு. புஷ்பராஜன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருப்பது இந்த நிகழ்வை மேலும் கனதிக்குள்ளாக்கி உள்ளது. மு. புஷ்பராஜன் அறிவும் ஆற்றலும் தேடலுமிரு நம்காலத்தின் மூத்த படைப்பாளி, விமர்சகர், தீரா வாசிப்பாளர். நவீன சினிமா தொடர்பான இவரது ஈடுபாடும் இரசனையும் வியக்க வைக்குமளவுக்கு விரிவு கொண்டது. விம்பத்தின் அனைத்து முயற்சிகளுக்கும் பின்னால் இருந்து வரும் நண்பர் மு. புஷ்பராஜன் அவர்களை கௌரவிப்பதில் விம்பம் பெருமை கொள்கிறது.

இந்த நிகழ்விற்காக தமது குறுந்திரைப்படங்களை அனுப்பியவர்கள், இந்த குறுந்திரைப்பட உருவாக்கங்களில் பங்காற்றிய அனைத்துக் கலைஞர்கள், விளம்பரங்கள் தந்துதவியோர், விருதுகளுக்கான குறும்படத் தேர்வில் பங்களித்தோர், நிகழ்வு சிறப்புற பங்களிக்க வந்திருப்போர் அனைவருக்கும் விம்பத்தின் நன்றிகள்!

மு. புவ்பராஜன்: குருநகரின் முகவரி

மு. நித்தியானந்தன்

யாழ்ப்பாணத்தில் நான் பழக்கக் கிடைத்த நண்பர்களில் புவ்பராஜன் அழர்வமான் என்பவர். அழகான இளைஞனாக - அமைதியும் தேடலும் வாசிப்பும் மிக்க இலக்கிய ரசிகனாக புவ்பராஜனும் நானும் ஏ.ஜே.யுமாக மாற்றாகத் தியேட்டருக்கு முன்னால் உள்ள தேநீர்க்கடை யில் உரையாடிக்கொண்டிருந்தோம். நாட்கள் என்மன அடுக்கில் என்றும் தேங்கிக்கிடப்பவை.

லண்டன் வந்த பிறகுமே அந்த நல்ல நண்பரின் இனிய நட்பு நீடித்தது. விமர்சனக்கூட்டங்களில், கலந்துரைப்பாடல்களில், கருத்தரங்குகளில், திரைப்பட நிகழ்வுகளில், ஒன்றுகூடல்களில், காங்கிரஸ் சற்றுலாக்களில், குடும்ப நிகழ்வுகளில் எல்லாம் நண்பராய் - நல்ல சகோதரனாய் பழகிய புவ்பராஜன், லண்டனைவிட்டு, நன் குடும்பத்துடன் இணைந்து வாழ்க்கை தொடங்கியபோது, அந்தப் பிரிவினைத் தாங்க முடியாதவன் நான் மட்டுமல்ல, மிகப் பல லண்டன் இலக்கிய நண்பர்களும் தான். இருந்தாலும், கனடாவில் இன்றும் அவருடன் தொலைபேசியில் உரையாடிக்கொள்ள முடிவது திருப்தி தருவது.

புவ்பராஜன் மென்மையான சுபாவம் கொண்டவர். மாமரத்து நிழலின் கீழ், மருந்துக்கு நிறையிலே, அருகில் இருந்த பெண்ணைப் பார்த்து தன் சின்ப்பெரியம்மாவை, நினைவுகளும் மென்மை அது. மு. தளையசிங்கம், ஏ.ஜே.கனகரட்ன போன்ற ஆளுமைகளின் சிந்தனைகளால், பழக்கத்தால் வளர்க்கப்பட்ட மென்மை

அது. நன் முடிவுகளில் உறுதியாக இருந்தாலும், கூட்டங்களில் தன் குரலை உயர்த்தாத மென்மை, 'அலை' ஆசிரியர் குழுவில் இருந்தாலும், அலை பற்றி நீட்டி முழுக்கி, டமாரம் அடிக்காமல் மொனமாய் விலகும் மென்மை. அயலவரை, ஊரவரை அணைத்துக்கொள்ளும் மென்மை.

கலக்காரன் போன்ற tag களை அவர் குத்திக் கொள்வதில்லை. நாலு பரப்புக்காணியைத் திரும்பத் திரும்ப உழுத கதையாய் - மாய்ந்து மாய்ந்து பேட்டி கொடுக்கும் அவஸ்தை அவரிடம் இல்லை. ஆரவார இலக்கியச் சந்தையில், பொய் பொய் என்று ரீங்காரமிடும் சக்களின் தொல்லைகளிலிருந்து வெகுதூரம் விலகி இருப்பவர்.



படம்: எம். சந்திரன்

குருநகர் அவரது ரத்த நாளங்களிலும் நரம்புகளிலும் ஊறித் தோய்த்திருக்கிறது. 'குருநகர்: கடலோரத்தில் ஒரு கல்வாரி' என்ற தலைப்பில் குருநகர் பற்றிய விவரணப் படத்தை தீபம் தொலைக்காட்சிக்காக நான் தயாரித்தபோது, அவர் மகிழ் வோடு தன் உழைப்பை நல்கியிருந்தார். 'இத்தனை ஆண்டுகள் கழிந்தும் இன்றும் எம் மனைவிகளில் உயிர்கொண்டு உலகத்து அந்தப் புழித் மணலும் உப்புக்காற்று உலவும் நெய்தல் நில கோலங்கள் தான்' என்று குருநகரின் மான்மியம் பாடும் பாணன் அவன். நமயந்தி தன் 'ஏழு கடல்கன்னிகள்' கதையிலே சொல்லுவது போல், அவன் கடலின் பொருள் நுகர்வாழ்வையவன். 'கடல்-அதுவே எங்கள் வாழ்வாதாரமும் மகிழ்ச்சியும். அத்தேவதை சினம் கொள்ளும் போதெல்லாம், திசையறியாது அலைந்து, கரையொதுங்காமல் போனவர்கள் ஏராளம். அவள் கோபமுறும் காலங்களில், அச்சம் கரிய இருளாய் ஊர்மீது கவிந்திருக்கும். ஆயினும் எம்மால் அவளை வெறுக்க முடிவதில்லை. தேவதையின் சினம் தணிந்து, தன் மெல்லிய அலைகளால் சிரிக்கும் வரை, வேண்டிக்கொள்வதைத்தவிர, வேறு வழியேதும் எமக்கு இருப்ப தில்லை. அவள் சிரிப்பில், எங்கள் வீட்டு முற்றத்தின் வெண்ம ணலில் பூக்கள் விரியும். அன்றாடம் காய்ச்சிகளின் சமையல் அறைகளிலிருந்து புகை வெளியேறும்' என்று புஷ்பராஜனின் கவிமனம் வயிற்றுக்கிடப்பதெல்லாம் ஓயாது கடலலைகள் கொஞ்சி விளையாடும் குருநகரில்தான்.

தனது கற்பித்தத்தில் உருவாக்கிக் கொண்ட ஒரு நிழல் எதிரியை வீழ்த்துவதற்காக, தன்னை கீழோர் வட்டமாகக் காட்டுவதற் காக தான் சாதாரண கடற்றொழிலாளியின் மகன், என்று கடலில் பிறந்த குற்றத்திற்கு யாவைமீ த்தனை கோபவனல்ல புஷ்ப ராஜன்.

'வலை உணங்கு குருமணல்' என்ற புஷ்பராஜனின் நூல், அவரே கூறுவதுபோல், 'எந்தையும் தாயும் அதன்பின் நாழுமாய்

மகிழ்ந்து உலாவிய மண்ணையும் அதனை மருவி வாழியும் கடலையும் பற் றிய மண்பயிடுகள்' தான்.

இலங்கையின் இனவரைவியல் (ethno-graphy) துறைக்கு வந்த சேர்ந்திருக் கும் அழகுமான வரவு இந்நூல்.

ஆய்வு, ஆதாரம், அனுபவம் என்ற தளத்தில் நிர்மாணம் கொண்டிருக்கும் இந்நூலுக்கு இணையாக இன்னு மொரு நூல் குருநகர் குறித்து எழுதுவ தற்கு நாம் மிகமிக நீண்ட காலம் காத் திருக்கவேண்டும். 'தென்தமிழ் நாட்டுக் கத்தோலிக்க மீனவர்க ளின் வாழ்வியலைப் பதிவு செய்ய விரும்புவோருக்கு இந்நூல் வழிகாட்டியாக அமையும் தன்மையது, என்று சான்று வழங்குப வர் ஆய்வறிஞர் ஆ. சிவசுப்பிரமணியன்.

*நிலவொளியின்
மம்மல் படர்ந்த வீதிகளில்
தோளில் சுமந்த
மரக்கோலும் வலையுமாய்
கடல்முகம் சிலர் விரைய
மோவில் தோக்கி*

*அன்னையர் துணையோடு
துப்பட்டி சகீதம்
பின்செல்லும் கன்னியர்*

- புஷ்பராஜனின் காலை நேர்ச் சித்திரங்கள்.

*அந்தியின்
மங்கல் அடிவானம்
கருமை தரும்பும் கடல்*



கனங்கட்டி வலைக்குள்
வயிறுகள் எத்தனையோ...
- இது அந்திநேரத்து அவதானம்.

வியாகுலமாதா முன்னே
வழியும் கண்ணிருடன்
வயிறு பசித்திடுக்க
நூரக் கச இருட்டில்
கடலோடு ஒருவன்
கண்வீழித்து மாய்கின்றான்
- இது இரவுநேரத்தின் இதயக்குமுறல்.

புஷ்பராஜனின் நெஞ்சில் கணமும் பொழுதும் நடமாடும் நெய்தல் நில மாந்தர்கள் இவர்கள். அவர்களது பாடுகளும், ஆசைகளும், பசிகளும், ஏக்கங்களும் மகிழ்ச்சிகளும் புஷ்பராஜனின் மனோலயத்தில் எப்போதும் எதிரொலிப்பவை. புஷ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்' ஒரு கடலோரச் சிற்றூரின் வாழ்வு ஓட்டத்தை, புத்த பூமியின் கொதிநிலையை, புலம்பெயர் வாழ்வின் அவலத்தை - மூன்று வெவ்வேறு வாழ்வுச் சூழல்களின் பின்னணியில் வெளிப்படுத்தும் அசலான கவிதைகள். 'மின்னொளி வீசும் தேனீர்க் கடையொன்று மின்னாக்காய் முழித்திருக்கும், அதி காலையிலிருந்து சூழவும் உடைபடும் கடைகளின் ஒலியும் நெறிக்கூச்சலும் வேற்றுமொழியும் விண்ணாய்ந்த தீச்சவாலையும், எழுந்த சூழலிலிருந்து, தனிமைக் காற்றோடு அள்ளுண்ட சருகாய், நிலையற்றுப் பரவும் புலம்பெயர்வாழ்வுவரை புஷ்பராஜனின் கவிதைகள் நீள்கின்றன. பாப்லோ நெருடா கூறும் elongated homelandஐ நெஞ்சில் சுமந்து திரியும் கவி புஷ்பராஜன். செட்டான வார்த்தைகளும் ஆழ்ந்த ஆத்ம விசாரமுமாய் அவரின் மென்மையான கவிமனத்தின் விகசிப்பை, ஆத்திரமும் ஆசைமும் கொள்ளும் சூழலிலும் நிதானமாய் கவிவீழித்துச் செல்வதைக் காணமுடியும்.

ஆங்கிலம் வழி இலக்கிய வாசிப்பின் நீர் சி புஷ்பராஜனின் விமர்சனக் கட்டுரைகளுக்கு புதிய பலத்தைச் சேர்த்திருக்கின்றன. சோவியத் நாவல்களின் மீது அவருக்கு நிறைந்த ஈடுபாடு உண்டு. டால்ஸ்டாய், டாஸ் டாய்யெஸ்கி, போரிஸ் பஸ்டர்நாக், அன்னா அகமத் தோவா போன்ற சோவியத் இலக்கிய ஆளுமைகள் அவரிடம் தீர்க்கமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். சோவியத் இலக்கிய யாசிரியர்கள் ஈழத்துச் சூழலில் நமக்கு மிகவும் பரிச்சயமான களாயிருந்த போதும், லத்தீன் அமெரிக்க இலக்கியங்களிடமான ஈடுபாடு நம்மிடம் அத்துணை இருந்ததில்லை. லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் பற்றிய நமது பார்வையை விஸ்தீரணப்படுத்தியவர்களில் ரெஜி சிரி வர்த்தன முதன்மை இடம் வகிக்கிறார். புஷ்பராஜனின் லெண்டன் வாழ்வில் லத்தீன் அமெரிக்க இலக்கியத்துடனான பரிச்சயம் சற்று வேகம் கொண்டது எனலாம்.



சர்ச்சைக்குள்ளான இலக்கிய ஆளுமைகள் எல்லாம் அவரது வாசிப்பின் பரம்பில் நின்றிருக்கிறார்கள். தஸ்விமா நஸ்ரீன், பஸ்டர்நாக், ஹரோல்ட் பிளீரர், டான் பிரவுன், பிரைடா போன் றோர் குறித்து நுணுக்கமான கட்டுரைகளை புஷ்பராஜன் எழுதியிருக்கிறார்.

தா.இராமலிங்கம், செழியன் ஆகிய கவிஞர்கள் குறித்த புஷ்பராஜனின் கட்டுரைகள் அவரது நுட்பமான கவிநயத்திற்கும் எழுத்து வன்மைக்கும் சாட்சி சொல்வன. லஷ்மி ஹோம்ஸ்டீரம், செழியன் ஆகியோரின் இறுதி யாத்திரை பற்றிய அவரின் குறிப்புகள் நெஞ்சை நெகிழ வைப்பன.

சுத்து, நாடகம், நடனம், இசை, ஓவியம் போன்ற கவின்கலைகளிலும் ரசனையும் அவதானிப்பும் கொண்டவர் புஷ்பராஜன். இசைக்குயில் எம்.எஸ். மீது ஆதாரம் மிகக் கொண்டவர். D.J.S.George எழுதிய A life in Music என்ற நூலை வாசித்து எம்.எஸ்.இன் வாழ்வுமீது கவிந்திருந்த துயரசாயல் குறித்து புஷ்பராஜன் வெகுவாக வருந்தியிருந்தார்.

கூர்மையான சினிமா ரசனையும் கொண்ட புஷ்பராஜன், தேர்ந்த திரைப்படங்களைத் தேடிப் பார்ப்பவர். திரைப்படங்கள் குறித்த கலந்துரையாடல்களில் தனது ஆழ்ந்த ரசனைக் குறிப்புகளை வெளிப்படுத்துபவர். 'விம்பம்' நடத்திய உலகக் குறும்படங்களின் தேர்வுகளின்போது, புஷ்பராஜனும் நடுவராக இருந்து, பரிசீலனைக்குக் காத்திரம் தந்திருக்கிறார்.

எது பற்றியும் எழுதப்புகும்போது, ஆறுதலாக, நிதானமாக, நூல்களைத் தேடி, பரபரப்பு இல்லாமல் எழுதும் பண்பு புஷ்பராஜனுடையது. பத்தி எழுத்துகள் அவருக்கு சரிப்பட்டு வராது. வாராவாரம், மாதாந்தம் தொடர் எழுதிக்கொண்டிருக்கும் ஆக்கினைகளுக்கு அவர் ஆட்பட்டுக் கொள்வதில்லை. ஈழத்து நாவல்கள் குறித்து 'காலம்' இதழில் புஷ்பராஜன் எழுதிவரும் கட்டுரை அவரது விசாலமான தேடலையும், விமர்சன வீச்சையும் வெளிப்படுத்துவதாகும். அவரது ஆறுதலான எழுத்திற்கு, 'காலம்' இதழின் ஆறுதலான வருகையும் பரஸ்பரம் உதவிக் கொள்கின்றன போலும்!

ஒரு கவிஞன், எழுத்தாளன், விமர்சகன், சுவைஞன் என்பவற்றை எல்லாம் மீறி உயர்ந்த பண்புகளும். உன்னத நெறிகளும் கொண்டவர் புஷ்பராஜன். உறவுகளை மதிப்பவர். நட்பைப் பேணுபவர். நேசம் மிக்கவர். நட்புகளில் விரிசல் வருகிறபோது, நட்பாக இருந்த காலத்து நிகழ்வுகளுக்கு அனர்த்தம் பூசுவதும், திமர்ப்பொறித்தடி character assassination செய்ய முனைவதும் போன்ற குரோத வெளிப்பாடுகளை புஷ்பராஜனிடம் கிஞ்சித்தும்

காண்பதற்கில்லை. அவரவர் கருத்துடன், புரிதலுடன் வாழும் பழகுதலே இனிதும் நிறைவும், என்று கருதுபவர் புஷ்பராஜன். புத்தக வாசிப்பு என்பது அவருக்கு ஆத்மார்த்தமான உள்நோக்கிய விசாரத்திற்கான திறவுகோல். வெளியில் தன் வாசிப்புப் பட்டியலை விரிப்பதற்கல்ல. மனுக்குலம் மீதான கரிசனை அவரில் எப்போதும் வேரோடிக்கிடப்பது. சத்தியதரிசியாகவோ, புனிதராகவோ அவர் சாதூர்ய வேஷம் காட்டுபவர் அல்ல. ஏ.ஜே. குறித்த அவரின் கட்டுரை புஷ்பராஜனின் வாழ்க்கை நெறிகள் பற்றி சூசகமாகச் சொல்கிறது.

வாழ்த்துச் செய்தி

லண்டனிலிருந்து செயல்படும் விம்பம் ஆண்டுதோறும் சிறந்தசமூக தமிழ்க் குறும்படங்களுக்கு விருதுகள் வழங்கியும் மக்கள் மத்தியில் திரையிட்டும் உயரிய கலைப் பணி ஆற்றி வருகிறது. குறும்படங்களுக்கான அங்கீகாரமும் திரையிடல் வாய்ப்புகளும் குறைவாக உள்ள இன்றைய சூழலில் விம்பத்தின் செயல்பாடுகள் மிகுந்த பாராட்டுக்கு உரியவை.

இம்மாதம் பதிமூன்றாம் தேதி ஈஸ்ட் காமில் உள்ள டிரினிட்டி சென்டர் அரங்கில் நடக்கும் விழாவில் குறும்பட விருதுகள் பெற விருக்கும் கலைஞர்களுக்கும் குறும்பட ரசிகர்களுக்கும் விம்பம் உறுப்பினர்களுக்கும் எனது நெஞ்சாரந்த வாழ்த்துகள்.

அம்ஷன் குமார்
(திரைப்பட இயக்குநர்)

சத்யஜித் ரேயின் TWO - இருவர்

மு. புஷ்பராஜன்



பிரமாண்டமான தோற்றத்தில் ஒரு வீட்டின் மாடிப் பகுதி. அண்ணாந்து பார்க்கும் தோற்றம். பின்னணியில் சிறு துண்டு வானம் மட்டும் பார்வையில் படுகிறது. மெல்லிய இசையுடன் செல்வந்த சிறுவன் ஒருவன் அந்த மாடியில் தோன்றுகிறான். அரைக் காற்சட்டை, கட்டம்போட்ட சேட்டு, தொப்பி, கொக்கோகோலா அருந்தியபடி வீட்டிலிருந்து வெளியே செல்லும் காரை கையசைத்து வழியனுப்புகிறான். திருப்பி வீட்டினுள் செல்வையில் இடையில் அணிந்திருக்கும் விளையாட்டு வாள் நம் கண்ணில் படுகிறது.

வீட்டினுள் வந்த அவன் நிலத்தில் இருந்த பந்தை உதைத்து விட்டு சோபாவில் அண்ணாந்து படுக்கிறான். அவன் அருகில் சில பூனர்கள். மேலே மின்சார விசிறி சுற்றிக்கொண்டிருக்கிறது. கூரையில் பூனர்கள் கட்டப்பட்டுள்ளன. அருகிருந்த தீபொட்டியில் ஒரு குச்சை எடுத்து தாடி தன் மூக்கருகே பிடித்து முகர்கிறான். ஊது அனைத்துவிட்டு மீண்டும் ஒரு குச்சியை எடுத்து பூன

னில் பிடித்து அதை உடைக்கிறான். மீண்டும் ஒன்று. ஒரு இராஜ கம்பீரத்துடன் தனது விளையாட்டுப் பொருட்கள் வரிசைப்படுத்தப்பட்ட இடத்திற்கு நகர்கிறான். நிலத்தில் ஏற்கனவே சிறுசிறு அடுக்குகளால் அடுக்கப்பட்டிருந்த கோபுரத்திற்கு இறுதியாக யிருந்த சிகரத்தையும் பொருத்திவிட்டு தனது விளையாட்டுப் பொருட்களை நோக்குகிறான். எல்லாம் நவீனரகம். குரங்கு பொம்மையின் கவிச்சை போடுகிறான். அது கிட்டார் வாசிக்கிறது. அப்போதுதான் வெளியில் குழலோசை கேட்கிறது. அதை உற்றுக் கேட்பவன் விரைந்து வந்து யன்னல் வழியாகக் கீழே பார்க்கிறான். ஏழைச் சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டு நிற்கிறான், அவனைச் சுற்றி மண்டிக்கிடக்கும் புற்கள் காற்றில் அசைகின்றன. சற்றுத்தள்ளி ஏழ்மையின் அனைத்துக் கோலங்களுடன் ஒரு குடிசை. இப்போது மாடிவீட்டுப் பையனிடம் சவாலை எதிர்கொள்ளும் முகபாவம். உள்ளே சென்று திரும்பி

வந்தவனிடம் நவீனரக ஊதுமூலம். யன்னல்வழி அதை உரக்க ஊதுகிறான். 'பார் என்னிடம் இருப்பதைப் பார்' என்பதுபோல் ஊதுகிறான். ஏழைச் சிறுவன் தனது புல்லாங்குழலை நிறுத்தி விட்டு ஏக்கமாக யன்னலைப் பார்க்கிறான். பின் தனது குடிசையை நோக்கி ஓடியவன் பறையுடன் திரும்பினான். அதை அடித்தடி சுற்றிச்சுற்றி வருகிறான். இப்போது இருவரிடையில் போட்டி உருவாகி விட்டது. யன்னலில் குரங்கு பொம்மை drum அடிக்கிறது. பற்களிடையே முகமூடியுடன் அம்பும் வில்லுமாக ஏழைச் சிறுவன் குதித்து வருகிறான். யன்னலில் தோன்றும் முகம் முகமூடியுடன் கா கா வென வாளை வீசிக் காட்டுகிறது. பின் குத்திட்டி அசைகிறது. மூன்றுவதாக மெக்சிக்கன் தொப்பியுடன் நவீன இயந்திரத் துப்பாக்கி சுட்டுகிறது. அத்துடன் யன்னலில் தோன்றும் முறுக்கியமசை. சேர்ந்துபோன முகம் குடிசைக்குத் திரும்புகிறது. பெருமிதத்துடன் தான் அறைக்குத் திரும்பிய வெற்றியாளன். தனது சுடுகலன்களை அதனை இடத்தில் வைக்கிறான். அதுவரை சப்பிக்கொண்டிருந்த சுவிக் கத்தை வெளியெடுத்து விளையாட்டுப் பொருளில் ஒட்டுகிறான். சாவகா சமாக பிரிஜ்ஜைத் திறந்து எடுத்த ஆப்பிளைக் கடித்துக் கொண்டு யன்னலைப் பார்த்தவனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. யன்னலாடாக பட்டம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. ஆச்சரியத்துடன் யன்னலால் கீழே பார்த்தான். பற்களின் நடுவே அவன் மகிழ்ச்சியாக பட்டத்தை நூல்வழி அசைத்தடி யன்னலைப் பார்த்துக்கொண்டிருந்தான். வேகமாகத் திரும்பிச் சென்றவன் catapult உடன் வந்து பட்டத்திற்கு இலக்கு வைத்தான். தோல்வி. பட்டம் ஒரு வண்ணத்துப்பூச்சி போல அசந்து அசைந்து ஆடுகிறது. புல்லிலிருந்த முகத்தில் மகிழ்ச்சி. மீண்டும் இலக்கு. மீண்டும் தோல்வி. ஏமாற்றத்துடன் திரும்பும் அவன் கண்ணில் கவனம் சாத்தப்பட்டிருக்கும் நீண்ட துப்பாக்கி. வன்மத்துடன் அதற்குரிய தோட்டாக்கள் போடுகிறான்.

யன்னல்வழி நீண்ட துப்பாக்கி இப்போது பட்டத்திற்கு இலக்கு வைக்கிறது. புல்லில் நின்றுவன் கலவரமடைந்து துப்பாக்கியையும் பட்டத்தையும் மாறிமாறிப் பார்க்கிறான். யன்னலிலிருந்து வந்த இலக்குத் தப்பவில்லை. வெடிப்புச் சிதைந்தது. மண்ணில் வீழ்ந்தது பட்டம். கவலையுடன் யன்னலைப் பார்த்தான். யன்னலிலிருந்து வெற்றிப் பெருமிதம். நாக்கை நீட்டிப் பழிப்பு. தோல்வியின் சமையோடு புல்வழி குடிசை நோக்கிய நடை.


வெற்றிக் களிப்புடன் தான் அறைக்குத் திரும்பியவன் துப்பாக்கியை கட்டிலில் ஏற்கிறான். மீண்டும் ஆப்பிளில் ஒரு கடி. வெற்றிக் களிப்பில் தனது அத்தனை விளையாட்டுப் பொருட்களையும் இயக்குகிறான். அவைகள் ஆரவாரத்துடன் தம் ஒலிகளை எழுப்புகின்றன. ஒரு இயந்திர மனிதனை நிலத்தில் வைத்து இயக்குகிறான். அது ஆடி ஆடி நகர்கிறது. அந்த ஆரவாரங்களிடையே ஆரம்பத்தில் கேட்ட புல்லாங்குழல் ஓசை மீண்டும் கேட்கிறது. யன்னலை நோக்கினான். அசையும் யன்னல் சிலைகளுக்கே இடையில் தெரியும் வெளியில் புல்லாங்குழல் ஓசை கேட்டுக்கொண்டு இருக்கிறது. களையும் சேர்வு மேலிட தான் கட்டிலில் அமர்கிறான். அவனது இயந்திரமனிதன் அசைந்து அசைந்து நகர்ந்தது. அவன் அமைத்துவைத்த கோபுரத்தைத் தகர்க்கிறது.

யன்னிரண்டு நிமிட குறும்படம் தான். அதற்குள் சத்யஜித் ரே என்னும் மகத்தான கலைஞன் எழுப்பும் உணர்வு அலாதி யானது. கருத்து சர்வதேசமயமானது. ஆம் இது ஒரு புனிதவீரச்சல் தீம்தான் பார்வையாளர்கள் அவரவர் கொள்ளளவுகளுக்கு ஏற்ப விசாகம் கொள்ளக்கூடியது. பண்பு நளங்கள் கொண்டவை. அந்த இரண்டு சிறுவர்களின் போட்டி மனப்பான்மைக்கு இக் கருவை அப்பால் குடும்ப உறவுகளுக்குள், சாதிய உறவுக்குள், சமய உறவுக்குள், கிராமங்களுக்குள், நாடுகளுக்குள்

அனைத்துள்ளும் வைத்துப் பார்க்கக்கூடியவைதான். இதன் இசை இரு சிறுவர்களுக்கும் வித்தியாசமாக இசைக்கப்படுகிறது. பணக்காரர் சிறுவன் வெற்றி விரனின் வரவுக்குரிய இசையுடன்தான் தோன்றுகிறான். இசை பெரும்பாலும் இச் சிறுவன் மனநிலைக்குத்தான் பாவிக்கப்படுகிறது. ஏழைக்கு சூழ்நிலைக்குரிய மௌனமே இசையாகிறது. அந்த மாடி வீட்டுச் சிறுவன் என்ன மாதிரி உணர்வுகளை, உடலசைவுகள் மூலம் வெளிப்படுத்துகிறான்.

சத்யஜித் ரே இன் இக் குறும்புத் தைக் இவ்வளவு விரிவாகக் குறிப்பிடுக காரணம் நமது குறுந் திரைப்படம் எடுப்போர் இதை முன்னோடியாகக் கொண்டு தம்மை சரியான திசையில் விசாலப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகவேதான். இது மேலாண்மை மனப்பான்மை அல்ல. நட்பான ஒரு ஆலோசனைதான். இன்று குறும்புப் படம் எடுப்பவர்கள் அநேகர் முழுநீளத் திரைப்படக் கதைகளைக் குறும்புத் திணுள் திணித்துக் கொண்டிருப்பதை அவதானித்துள்ளேன். இவைகள் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களையே முன்னுதாரணமாகக் கொண்டுள்ளனவ. தேர்ந்துகொள்ளும் கதையை குறுந்திரைப்படச் சட்டகத்துள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பது ஒரு சவால்தான். இந்தச் சவாலை ஒருசிலரே எதிர்கொள்கிறார்கள். ரேயின் 'தேவி' ஒரு முழுநீளத் திரைப்படம்தான். ஆனால் அதனை ஒரு குறுந் திரைப்படமாகவும் அமைக்கலாம். அது சவால்தான். அவ்வகைச் சவால்களை நம்மவர்கள் சோதனையாகவாவது எதிர்கொள்ள வேண்டும்.

வசனங்களால் எல்லாவற்றையும் விளக்கலாம் என்பதை நிராகரிக்க வேண்டும். அதற்கு மேற்குறிப்பிட்ட Two குறும்புப் படம் ஒரு உதாரணம். அவசியமான, தேவை கருதிய இடங்களில் கள்ளிச் சொட்டுப் போன்று உரையாடல் முக்கியம். முக்கியமாக



சத்யஜித் ரே இன் 'தேவி'

திரைப்படத் துறையினருக்கு இலக்கியப் பரிச்சயம் இருப்பது நன்மை தரக்கூடியதே. உலகின் முக்கியமான திரைப்பட நெறியாளர்கள் தங்கள் நாட்டு இலக்கியப் பரிச்சயமுடையவர்கள் தான். குறுந்திரைப்படம் எடுப்போர் குறைந்த பட்சம் நல்ல சிறுகதைகளையாவது வாசிப்பது அவசியமானது என நான் கருதுகிறேன். எனது கருத்துக்கள் நல்ல திரைப்படங்கள் அமையவேண்டும் என்ற பேரவாவினால் ஏற்பட்டவையே.

ஈழ சினிமாவின் புதிய நகர்வுகள்

நான் கடந்த பல ஆண்டுகளாக புலம் பெயர் சூழலிலும் இந்தியாவிலும் பல திரைப்பட விழாக்களில் நடுவராக பணியாற்றியிருக்கிறேன். டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்த பிறகு குறும்படங்கள், ஆவணப்படங்கள் அதிகம் வர ஆரம்பித்தது மனத்திற்கு நிறைவாக இருந்தது. அதில் 'விம்பம்' (கே.கே. ராஜா, எஸ். சாந்தகுணம், போல், யமுனா ராஜேந்திரன், தோழர் வேலு, கோகிலைபன், மாதவி சிவசீலன், மீனாள் நித்தியானந்தன், நவஜோதி ஜோகரட்ணம், மு. நித்தியானந்தன், எஸ். வாசன், எம். பெளஷர், பத்மநாபஜயர் போன்றவர்களை உள்ளடக்கியது) மற்றும் கனடா ரதனின் சுயாதீன சினிமா செயல்பாட்டினருடன் எனக்கு தொடர்பு பங்கு பெறும் வாய்ப்பு கிட்டியது. இலங்கையில் இருந்தும் புலம்பெயர் சூழலிலும் வரக்கூடிய படங்கள் நிறைவளிப்பதாக இருந்தன. ஒரு நெடும்படத்திற்கான கருவை குறும்படத்தில் திணிப்பதிலிருந்து குறும்படத்திற்கான உருவ உள்ளடக்கத்தை நோக்கி அவை கடந்த ஐந்தாண்டுகளில் நகர்ந்தன. போருக்குப்பின் இனஅழிப்பின் வலியையும் வாழ்வின் வேதனைகளையும் சொன்ன தரமான படங்கள் நாளை இக்காலகட்டத்தின் பேராவணமாக திகழும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை.

புலம்பெயர் சூழலிலுள்ள இன்றைய பிரச்சினைகளை அலசும் படங்களும் வரத்தொடங்கியிருப்பது முக்கியமானது. வாழ்வு ரத்தத்தடன் கலங்கிய வாய்க்காலாக ஓடும்பொழுதும் நாம் ஓடித்தானே ஆகவேண்டியிருக்கிறது. மேற்பரப்பில் நீந்திக் கொண்டே நமது நினைவேக்கம் நிறைந்த ஆழ்மனது இழுக்கும் திசையில் செல்லத்தானே வேண்டியிருக்கிறது. குறும்படங்களின் போக்கு அதைப்பிரதிபலிக்கின்றது. சில அபாரமான திறமைகளையும் இனம் கண்டிருக்கிறோம். அவதாரம் குழுவினர், பிரான்சு நண்பர்களுமான சதா ப்ரணவன், மன்மதன் பாஸ்கி, மற்றும் ப்ரேம் கதிர், இளங்கோராம், சுஜித் ஜீ, மதி சுதா, பிரதிபன் செல்வன், மணிமாறன், கமலக்கண்ணன் என்று ஒரு விரிந்துக்கொண்டிருக்கும் பட்டியலைக் குறிப்பிடலாம்.

இந்த வருடம் மிக முக்கியமான இடை யிடு என்றால் பெண்கள் உருவாக்கத்தில் இலங்கையிலிருந்து வந்திருக்கும் சிறகுநுனி செண்டர் பார் ஆர்ட்ஸ் அண்ட் ரிடிபாஸின் பெண்ணிய நோக்கில் எடுக்கப்பட்ட படங்கள். அயல்வெளிகளில் எடுக்கப்பட்ட படங்கள் இருத்தலியல் சார்ந்த பிரச்சினைகளை முன்னகர்ந்து எதிர்கொள்வது ஆழமாக உள்ள அதே வேளையில் இன பேரழிப்பின் வடுக்கள் ஆறாமல் இருப்பதை மதி சுதாவின் ஆக்கம் உணர்த்தி குறும்படம் எனும் உருவத்தின் இன்றியமையாமையை நமக்குச் சொல்லிச்செல்கிறது. சிறப்பு விருந்தினர் இலக்கிய கர்த்தா மு.புஷ்பராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள். பங்கு பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

- சொர்ணவேல் ஈஸ்வரன்

அமெரிக்க நிச்சிகள் பல்கலைக்கழகத் திரைத்துறைப் பேராசிரியர்

10th International Tamil Short Film Festival

விம்பம் - 10^{ஆவது} சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா - 13 April 2019

Welcome Speech: Rajitha Sam Pratheepan

Introduction by Ilaya Abdullah

1. பேராசை	- K. Sharma & S.V. Jeyaraj	- London	14.00 (Mins)
2. உறவுச்சிறை	- K. Sivakumar	- Canada	22.00 (Mins)
3. வெடிமணியமும் இடியன் துவக்கும்	- Ma Thi Sutha	- Sri Lanka	15.20 (Mins)
4. ஆலவாயான்	- V. Jeneshan	- France	09.00 (Mins)
5. Fake ID	- Kamila Kaleel	- Sri Lanka	07.00 (Mins)
6. தலைமுறை	- S.V. Jeyaraj	- London	05.50 (Mins)
7. தர்மா (i-phone film)	- Ma Thi Sutha	- Sri Lanka	02.00 (Mins)
8. முதிரா வித்துக்கள்	- Vimalraj	- Sri Lanka	05.00 (Mins)
9. Infinity	- Dila Chan	- Sri Lanka	11.50 (Mins)
10. அபயா	- Ashfaque, Dayani & Kamila	- Sri Lanka	05.20 (Mins)
11. மணல் நாடு	- S. Sivaruban	- Canada	09.00 (Mins)
12. The Secret Shadow	- Dila Chan	- Sri Lanka	11.00 (Mins)

Audience Voting

INTERVAL


Special Screening

13.வேடம் - Amal - France - (09.00 Mins)

Honouring Director Puthiyavan Rasaiah for his film ஒற்றைப் பனைமரம்

Guest Speaker's Address: M. Pushparajan

Award Ceremony



தோழர் புதியவனின் ஒற்றைப் பனைமரம்

எம். பௌசர்

இலங்கை/ஈழ தமிழ் சினிமா தனித்துவமானது. அதனை மணிரத் தினத்தின் 'கன்னத்தை முத்தமிட்டால்' தொடங்கி, சந்தோஷ் சிவனின் The Terrorist வரை வெளியிட்டுத் துடியாது.

தென்னிந்திய சினிமாவின் உச்சமட்ச தொழில் நுட்ப பிரயோகம் தொடங்கி பிரமாண்டமான பண முதலீடுகளை

வைத்துக் கொண்டு உண்மையான இலங்கை தமிழ் சினிமாவை எடுத்தது வி. முடியாது என்பதை மெய்யப்படுத்தும் படம் தோழர் புதியவனின் ஒற்றைப் பனைமரம். குறைந்த வளங்களூடன், சில தொழில் நுட்ப, காட்சிப்படுத்தல் குறைபாடுகளுடன் மிகையதார்த்தமின்றி - போருக்குப் பின்னான வன்னி வாழ்வை மையப்படுத்தி, ஆனால் மொத்த தேசிய விடுதலைப்போராட்டம் தொடக்கம் இன்றுவரை உயிர்தப்பி வாழ்ந்து கொண்டிருக்கும் போரளிகளின் துயரமிகு வாழ்வை, பெருமிதங்களாலும் போலி அரசியல் கோசங்களாலும் நிரம்பி இருக்கும் அரசியல் முகத்தின் மீது ஒங்கி அறையும் படம் தோழர் புதியவனின் ஒற்றை பனைமரம் என்றால் அது மிகையல்ல.

சமூகத்தில் பெரும்பான்மையாக ஆதிக்கம் செலுத்தும் கருத்தியல் போக்குகளை மேலும் வலுவூட்ட தன்பாங்குக்கும் பக்கவாத்தியம் வாசிக்க கலையும் கலைஞனும் அவசியமன்று. mj wF 'கோயில் மேளம்' போதும். வாழ்வை உள்ளது உள்ள படம். உண்மைக்கு அணித்தாக நின்று, எந்த அச்சமற்றதல், புறக்கணிப்பு வந்தாலும் துணிந்து சொல்ல ஒருவனால்தான் ஒருத்தியால் முடியுமாக இருந்தால், அங்குதான் கலையினதும் கலைஞன்னதும் பணி புரணத்துவம் அடைகிறது.

தேற்றைய - இன்றைய யாழ்ப்பாண சமூக சிந்தனையை தமிழ்த் தேசியவாத பிற்போக்கினை கேள்விக்குட்படுத்த நம் காலத்து கலைஞர்களுக்கு அதிக துணிச்சல் தேவை. இவற்றினை தொடர்ச்சியாக மாற்றுத் தளத்தில் பல ஆண்டுகளாக பலர் எழுதியும் பேசியும் வந்துள்ளனர். இன்று அதனை தோழர் புதியவனின் ஒற்றை பனைமரம் மீண்டும் சினிமா என்கிற கலை வடிவிலூடாக மேலும் அழுத்தி இருக்கிறது. தோழர் புதியவனிடம் உள்ள நெஞ்சரம் அவரது கலை வடிவத்தின் வழியாக வெளியப்பட்டு இருக்கிறது.

போரின் இறுதித் தருணத்தில் , இன்படுகொலை நிகழ்ந்த மண்ணில் தொடங்கும் கதை. மூன்று பெரியே சுற்றி சுழலும் படம் . சுந்தரம், கஸ்தூரி, அஜாதிக்கா என்கிற பாத்திரங்கள். ஆனால் படத்தின் விரிவு ஒட்டுமொத்த தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் பல பகுதிகள் ... மாற்று இயக்க அழிப்பு, முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு, மலையக தோட்டத் தொழிலாள பரம்பரை போராட்டத்தில் இணைந்த , பாங்களித்த வரலாறு, சாதியம் தொழில்படும் விதம், புலம்பெயர் நாடுகளில் தேசியத்தின் பெயரால் நிகழ்ந்த பொருளாதாரச் சேர்க்கை என முன் பாதி விரிகின்றது.

பின்பாதி, முன்னாள் போராளிகளின் கையறு நிலை, வறுமை, இலங்கை அரசு புலனாய்வுப் படைகளின் முற்றுகை வாழ்க்கை, ஆக்கிரமிப்பு இராணுவத்தின் கண்காணிப்பு , சந்தேகத்தின் பேரிலான கைதுகள், சித்திரவதைகள், தடுத்தி வைப்புகள், நிலமற்ற ஏழைப் போராளிகளின் துயரார்த்த நிலை, வெளி நாட்டிலிருந்து செல்லும் போராட்டத்தினை ஆதரித்த, அதனூடாகப் பொருள் சேர்த்த ஒரு பிரிவினரின் , போராளிப் பெண்கள் மீதான பாலியல் சுரண்டல்கள், விதவைகளின் அபலநிலை, எந்த வழியில்லாது இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் முன்னாள் போராளிகள் என படம் முழுதும் வன்னி மண்ணின் உண்மை வாழ்வு நம்மை உலுக்குகிறது.

உலகின் எந்தப் பகுதியிலும் , எங்கு போர் நடந்தாலும் பெண்கள், குழந்தைகளை அதிகம் துயருறுகின்றனர். கைவிடப்பட்டவர்களாய், அனாதைகளாய், நடைப்பரிணாய்... அதற்கு வன்னி இறுதி யுத்தமும் விதிவிலக்கல்ல. புதியவனின் ஒற்றை பனைமரமும் அதனை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது. கஸ்தூரி, அஜாதிக்கா என்கிற பிரதானமான பாத்திரங்கள் வழியாகவும், துணைப்

பின்பாத்திரங்கள் வழியாகவும்...



சுந்தரம்- மாற்று இயக்கத்தினை சேர்ந்தவர். விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, "போராடத்தான் எமக்கு உரிமை இல்லை, இந்த மண்ணில் வாழ்வா வது உரிமை தாருங்கள்" என மடிப்பிச்சை கேட்டு வண்ணியில் வாழும் ஒரு உயிர். இறுதிப் போரில் இலங்கை இராணுவத்தின் விமானக் குண்டுவிச்சில் நிறைமாதக் கர்ப்பினியான தனது நேசமிகு மனைவியை பலி கொடுத்தவர்.

கஸ்தூரி மலைபக வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நிலமற்ற ஏழைத்தொழிலாளியின் மகள். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்த காரணத்தினால் இலங்கை இராணுவத்தினால் முழுக் குடும்பமும் அழிக்கப்பட்ட ஒரு முன்னாள் போராளி. சுந்தரம் கைது செய்யப்பட்ட போது அவரை விசாரித்த பிரிவில் இருந்தவர். இறுதிக் கட்டப் போரில் சமனடை அடித்து தன்னை மாபக்க முடிவெடுக்கும் போது, சுந்தரத்தின் வேண்டுகளின் பேரில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து, வண்ணிக்குள் நெருக்கடியிலு வாழ்வை எதிர் கொள்பவர்.

அஜாதிக்கா போரில் தனது குடும்பத்தினை தொலைத்து அனாதையாக நிற்கின்ற, மனவரு சமந்த ஒரு பிஞ்சுக் குழந்தை. தனது சோகத்திணையும் பாடுகளையும் வாய்ப்பேச முடியாத நிலையில் புல்லாங்குழல் வழியாக காற்றோடு கலக்கும் துயரார்ந்த இசை.

மிகை உணர்ச்சியும், குறை அறிவும் இருந்தாலும் ஒரு பிரதிபலிப்பை படைக்க முடியாமல்தான். ஆனால் அது வாழ்வை ஆரத் தழவி மேலுக்கு வராது. சில கோசங்களால் சில நாட்கள் அது வாழும். செயற்கையான முன்னெடுப்புகள் காலத்தின் முன் புஷ்வாணமாகிவிடும். நிதானமும் தெளிந்த அரசியல்-வர்க்க-இன விடுதலைப் பார்வைகளும் தோ லும்தான் இப்படத்தில் புதியவனின் பவம்.

சுந்தரம் ஈற்றில் படுகொலை செய்யப்பட்டுத்தான் விட்டான். ஆனால் அது வரலாற்றில் மீண்டுமொரு தடவை வேறு வேறு தரப்புகள் ஒன்றாக இணைந்து நின்றபோது - "அண்ணை என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், எனக்கு வேறு வழி இல்லை" என கூடப்படுத்து வுக்குக் கொல்லும் காட்சியும் தன்னிலை வாக்குமுலமும் நம்மை உலுப்புகிறது.

ஓ... கஸ்தூரி... அஜாதிக்கா நிங்கள் என்னதான் செய்வீர்கள்... இப்படியான மனிதர்களிடையே ? இதில் யார் ஒற்றைப் பணை மரம்? தனி மனிதர்களா? ஒட்டு மொத்த தமிழ் சமூகமா? அல்லது மொத்த சமூகத்திற்குள் வாழ வழியின்றி அல்லாடும் ஏழை மக்களா? சாதியத்தால் ஒடுக்கப்படும் மனிதர்களா? கொடிய போரினால் கைவிடப்பட்டு, இன்னும் தமது வாழ்வை இந்த அகாலத்திலிருந்து மீட்டெடுக்கமுடியாது நாளும் பொழுதும் செத்து வாழும் மனிதர்களா? கைவிடப்பட்டு நிரக்ககதிக் குள்ளாகியுள்ள முன்னாள் போராளிகளா? இலங்கை இராணுவத்தின் சித்திரவதைகளை, அச்சுறுத்தலை எதிர் கொண்டும், சொந்த சமூகத்தின் அடக்குமுறைகளை எதிர்த்துக் கொண்டும் இறுதிவரை சமூக மாற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்து நின்ற தோழர் சுந்தரத்திற்கு புரட்சிகர அஞ்சலி, தோழர் புதியவனிடம் இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் தோழமைப்புடன் வாழ்த்துக்கள்.

'மண்' படம் தந்த புதியவன், 'ஒற்றைப் பணை மரம்' படத்தில் பாய்ச்சலை நிகழ்த்தி உள்ளார். இந்த இடத்தில் அவரது 'யாவும் வசியமும்' படத்தினை ஒரு துர்க்கனவு எனக் கொள்வோம்.

ஈழத்துக் குறும்படங்கள்

அம்ஷன் குமார்


திரைப்பட, ஆணைப்பட இயக்குநர்

தமிழ்ப் படம் என்றால் அது தமிழ்நாட்டுக் கதைகளை வைத்து தமிழ் நாட்டில் எடுத்தால் தான் சிறப்பாக இருக்கும் என்று கருதும் ஈழத்தமிழர்கள் இன்றும் நம்மிடையே உள்ளனர். இரு வருடங்களுக்கு முன்னர் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து வாழும் ஒருவர் அம்மாநிரியான எண்ணத்துடன் என்னை அணுகினார், தான் எடுக்கவிருக்கும் படத்திற்கு சென்னையிலுள்ள நட்சத்திரங்களை நடிக்க வைக்க வேண்டும் என்றும் ஆர்வம் கொண்டிருந்தார். "உங்களுடைய மக்களின் கதைகளை எடுங்கள். அவை இன்னும் சொல்லப்படாதவை. உலகம் அவற்றிலிருந்து தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது" என்று நான் கூறினேன். அதற்கு அவர் கூறிய பதில்: எங்களுடைய மக்களிடம் சினிமாவிற்கு ஏற்ற கதைகள் இல்லை. அதற்கு மேல் அவரிடம் பேசிப் பயனில்லை என்று விட்டு விட்டேன். ஆனால்


அவர் அவ்வாறு நினைத்ததற்கு காரணம் தமிழகத் தமிழ் படங்களுக்கப்பால் சினிமா என்கிற ஒன்றை அவரால் சிந்திக்க முடியவில்லை என்பதுதான். ஈழத்து தமிழ் சினிமா இன்னும் அரிச்சுவடி கட்டத்திலேயே இருக்கிறது என்று பாலுமகேந்திரா ஒரு முறை கூறினார். அப்போது அவர் தமிழ் நாட்டின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக அறியப்பட்டிருந்தார். ஈழ சினிமாவை விமர்சித்தாரேயொழிய ஈழத்தமிழரான அவரும் தமிழ் நாட்டில் தமிழ்க் கதைகளை வைத்துதான் இறுதிவரை படம் எடுத்துக் கொண்டிருந்தார். தமிழ் நாட்டு வணிக சினிமாவின் தாக்கம் ஈழத் தமிழ் சினிமாவில் சொல்லொணாத வகையில் இருந்தது. இன்றும் கூட வணிகத் தமிழ் சினிமாவைத் தான் ஈழத்தமிழர்கள் பெருமளவில் நுகர்கின்றனர். ஆனால் நம்பிக்கையூட்டும் விதத்தில் தனக்கென தனித்தடம் பதிக்கும் புதிய ஈழசினிமா சமீப காலங்களில் உருவாகியுள்ளது. இதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவை ஈழக்குறும்படங்கள் தாம்.

செலுலாய்டை சினிமா கச்சாப் பொருளாகக் கொண்டிருந்தவரை தமிழீழ சினிமா தனி அடையாளம் பெறவில்லை. காரணம் சினிமா இன்டஸ்ட்ரி என்று சொல்லத்தக்க அதற்கு தேவையான உட்கட்டமைப்புகள் இலங்கையில் உருவாகவில்லை. டிஜிட்டல் சாதனங்கள் வந்தபிறகு படமெடுப்பதற்கான எளிய நடைமுறைகள் அறிமுகமாயின. சினிமாவில் நுழைவதற்கு காத்திருந்த இளைஞர்கள் இந்த சந்தர்ப்பத்தை உடனேயே பயன்படுத்திக்கொண்டனர். தமிழக சினிமாவின் தாக்கத்திலிருந்தும் அவர்கள் விடுதலை பெற்றனர். வணிக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயங்கள் இல்லை என்பதால் சுதந்திரமாக படங்களை எடுக்கத் துவங்கினர். தங்களது பொருளாதாரத்

திற்கு பொருந்திவரும் குறும்படங்களை அவர்கள் தேர்ந்து கொண்டதும் அதன் பால் நிகழ்ந்தது. ஈழத்தில் மட்டுமன்றி அவர்கள் எங்கெல்லாம் புலம் பெயர்ந்தார் களோ அங்கெல்லாம் அங்குள்ள வசதிகளைப் பயன்படுத்தி படங்களை எடுக்கத் துவங்கினர். தமிழகத்திலும் அதே சமயத்தில் குறும்பட இயக்கம் தோன்றியது. இரண்டிற்கும் ஒப்பீட்டளவில் பல ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் உள்ளன. தமிழ் நாட்டில் தமிழ்ப் படங்கள் தொடராத பல பாடுபொருட்களை தமிழ் குறும் படங்கள் எடுத்தாண்டதைப் போலவே ஈழத்தவர்களின் குறும்படங்களும் ஈழினிமா கண்டிராத புதுமைகளைப் படைத்தன. நடிக்கர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் புதிய தலைமுறை சார்ந்த புதுமுக வரவுகள் ஆவர். ஈழத்தவர்களின் உள்நாட்டுப்போர் அகதி முகாம் வாழ்க்கை, புலம்பெயர்தல் போன்ற பல இருத்தலியல் பிரச்சனைகள் இடம்பெற்ற ஈழத்துக் குறும் படங்கள் மிகவும் வித்தியாசமாக உள்ளன. முழுநீளப் படங்கள், ஆவணப் படங்கள் ஆகியவையும் அங்கு தயாராகின்றன. கனடாவில் வாழும் லெனின் சிவத்தின் படங்கள் சர்வதேசப் படவிழாக்களில் இடம் பெற்றுள்ளன. பிரான்சில் வாழும் ஈழத் தமிழ் எழுத்தாளர் ஷோபாசக்தி ஒரு நடிக்கரசு சினிமாவில் பிரவேசித்து உலகின் கவனத்தைப் பெற்றுள்ளார். அவர் நடித்த தீபன் திரைப்படம் காண் பட விழாவில்



வருகிறது. 2004 ஆம் ஆண்டு ஒவியர் கே.கே.ராஜா, ஒளிப்படக் கலைஞர் எஸ். சாந்தகுணம், நரேஷ் (போஸ்) ஆகியோரால் விம்பம் துவங்கப்பட்டது. இதுவரை பந்து சர்வதேச தமிழ்க் குறும்படவிழாக்கள், இலக்கிய கருத்தரங்குகள், திரைப்பட பயிரைக்கங்கள், ஒளிப்பட கண்காட்சிகள், ஒவியப் போட்டிகள் என்றெல்லாம் விம்பத்தின் செயல்பாடுகள் பொருத்தமாயும் வியக்கத்தக்க வகையிலும் விரிவடைந்துள்ளன. விம்பம் குழுவினர் அவ் விழாவினை ஆண்டு தோறும் தொடர்ந்து நடத்துகிறார்கள்.



புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் குறும்படங்கள் அவற்றில் திரையிடப்பட்டு விருதுகளைப்பெற்று உலகினரின் கவனத்தை ஈர்க்கின்றன. அவற்றில் தங்கள் குறும் படங்களைத் திரையிட்ட சதா பிரணவன், மன்மதன் பாஸ்கி, மிரேம் கதீர், மதி சுதா, ஞானநாஸ் காசிநாதர், புதியவன் ராசையா ஆகியோர் முழுநீளப்பட இயக்குநர்களாக உருவாகியிருப்பதாக அறிகிறேன்.

2010 ஆம் ஆண்டு விம்ப்ம் நடத்திய ஆறாவது குறும்படத் திரைப்பட விழாவில் நடுவர்களில் ஒருவராக பணிபுரியும் அறிய சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அந்தப் படங்களை எடுத்துச் சென்று தமிழகத்தில் திரையிட ஏற்பாடுகள் செய்தேன். தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு அவை புதிய அனுபவத்தை கொடுத்தன. இந்த ஆண்டும் லண்டனில் நடைபெறும் விம்ப்ம் குறும்பட விழாவை நடத்தும் அதன் அமைப்பாளர்கள், தங்கள் படைப்புகளை அனுப்பி அதில் கலந்து கொள்ளும் கலைஞர்கள் ஆகியோருக்கு எனது அன்பான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

கற்பித சமூகத்தை உருவாக்கும் விம்ப்ம்

ரதன்

விம்ப்ம் திரைப்பட விழாவிற்கு எமது வாழ்த்துக்கள். கடந்த 15 வருடங்களாக விம்ப்ம் தொடர்ச்சியாக குறும்பட விழாவினை லண்டனில் நூரத்தி வருகின்றது. கடந்த 15 வருடங்களில் விம்ப்ம் உட்பட்ட உலகளவில் நடைபெற்று வரும் குறும்பட விழாக்கள் பல புதிய படைப்பாளிகளை உலக தமிழ்த் திரையுலகிற்கு வெளிப்படுத்தியுள்ளன. புலம்பெயர் குறும்படங்களினூடாக, புலம்பெயர் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை, ஐந்து வரை வெளிவந்த குறும்படங்களினூடாக காணலாம். கவிதை, நாவல், சிறுகதை போன்ற படைப்புகள் கூட, புலம்பெயர் வாழ்வின் முழுமையான பரிமாணத்தை வெளிப்படுத்த தவறிவிட்டன. குறும் படங்கள் இக் குறையை நிவர்த்தி செய்துள்ளன. முழு நீளத் திரைப்படங்கள் ஆங்காங்கே புலம்பெயர் வாழ்வை வெளிப்படுத்தின. குறும் படங்கள் கலாச்சார மீளாக்கத்தில், புலம்பெயர் மக்களின் தளம் குறித்தும், தேசியம், அரசு, பொருளாதாரம், நிறுவனம், சாதியம், ஒடுக்குமுறை, பெண்ணிய ஒடுக்குமுறை

போன்றவற்றை பற்றிய சுதந்திரமான கருத்துக்களை முன்வைத்ததுடன், மாற்றுக் கண்ணோட்டங்களையும் வெளிப்படுத்தியுள்ளன. மிகக் குறிப்பாக இவை ஒரு உரையாடல் வெளியை உருவாக்கியுள்ளன. இவை ஒரு மீள் விசாரணையை ஆரம்பித்துவைத்துள்ளன. அரசு, தேசியம் போன்றவற்றின் மேலாதிக்க கருத்தாக்கத்தை கட்டுடைத்துள்ளன.

இன்று மிகவும் கவனத்துக்குரிய முழு நீளப் படைப்பாளிகள், குறும்படங்களினூடாகவே கவனத்துக்கு வந்தார்கள். அண்மையில் ரொரன்ரோவில் திரையிடப்பட்ட, மிகவும் தரமான “சிமை” கொள் திரைப்படத்தின் இயக்குனர் ரஞ்சிற் யோசப், பல நல்ல குறும்படங்களை இயக்கியுள்ளார். அதே போல் பல குறும்பட படைப்பாளிகள், இன்று தரமான முழு நீளக் குறும்படங்களை இயக்கி வருகின்றனர்.

குறும்படங்கள், முழு நீளத் திரைப்படங்களுக்கான ஒரு பயிற்சியாகவே கருதப்படுகின்றது. பல படைப்பாளிகளுக்கு குறும்படங்களுக்கும், முழு நீளத் திரைப்படத்துக்கும் குமான வித்தியாசம் தெரியாது. ஒரு தடவை ஒரு படைப்பாளி தான் ஒரு முழு நீளத்திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றேன், அதிலிருந்து ஒரு காட்சியை வெட்டி உங்கள் குறும்பட விழாவிற்கு தருகின்றேன் எனக் கூறி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இன்று குறும்படங்களின் வருகை குறைந்து வருகின்றது. போரின் பின்னர் இலங்கையில் குறும்படங்கள் வணிக மயமாகிவிட்டன. இந்திய மசாலாப் படங்களை பிரதியெடுத்து வெளிவருகின்றன. இவற்றையும் மீறி சில தரமான படங்கள் வெளிவருகின்றன. இந்தியாவில்

தொலைக் காட்சி சேவைகள், குறும்படப் போட்டிகளை நடாத்துகின்றன. இதற்கு நடுவர்களாக வருபவர்கள், வணிக சினிமா இயக்குனர்கள். அவர்கள் குறும்படங்களின் பாணியை வணிக சினிமாமயப்படுத்துகின்றார்கள். உதாரணமாக நாளைய இயக்குனர் என்ற குறும்படப் போட்டி நிகழ்ச்சியை குறிப்பிடலாம்.

விம்பம் நடத்தும் புலம் பெயர் திரைப்படவிழாக்கள் ஒரு அடிப்படை விழாக்கள். இவற்றின் நோக்கமே, தரமான படைப்பாளிகளை அடையாளம் கண்டு, அவர்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவதாகும். பல தடைகள், வணிக நிகழ்ச்சிகளின் விளம்பரங்கள், பிரதியெடுத்தல்கள் போன்றவற்றையும் மீறி இவ் விழாக்கள் தொடர்ந்து தங்கள் தரத்தையும் விட்டுக் கொடுக்காமல் செயல்படுகின்றன. அவ் வகையில் விம்பமும் தனது நோக்கத்தையும், தரத்தையும் தொடர்ச்சியாக உயர்த்திக் கொண்டு செல்கின்றது.

விம்பம் தனது திரைப்பட விழாக்களினூடாக, சமூகத்தில் ஒரு கட்டுடைப்பை செய்து வருகின்றது. ஒரு உரையாடல் வெளியை உருவாக்கியுள்ளது. அதனூடாக பல கருத்தியல்கள் மீதான விசாரணை பொதுத் தளத்தில் நடைபெற வழிசெய்துள்ளது.

விம்பம் குறும்பட விழாவிற்கு வாழ்த்துக்கள்.

ரதன்

இயக்குனர்

சுயாதீன, கலை திரைப்பட மையம்






ரொரன்ரோ ஒன்ராரியோ

2019 - 04 - 07

விம்பம் - 9ஆவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படங்களின் விபரம்:

- | | |
|---|--|
| 01. பூக்களைக் கொய்யாதீர் (21.40 min) M. Baskar (France) | 08. அறமுற்றுக்கை (25.30 min) Mayan Kanthan (Sri Lanka) |
| 02. செருக்களம் (15.00 min) S. Sivaraj (Sri Lanka) | 09. பாதுகை (09.35 min) Ma Thi Sutha (Sri Lanka) |
| 03. Border (20.40 min) T.Shamithan (Sri Lanka) | 10. சருகுவெளி (12.00 min) S. Pratheepan (Sri Lanka) |
| 04. Your Destination (02.55 min) J. Sathis (France) | 11. Cèrès (special screening) (10.25 min) Sathapranavan (France) |
| 05. அறன் (05.25 min) Prem Kathir (London) | 12. சனம் (22.00 min) Kamalakkannan (Tamil Nadu) |
| 06. பந்து (11.30 min) Ma Thi Sutha (Sri Lanka) | 13. பிழை (03.30 min) S. Sabarivasan (Tamil Nadu) |
| 07. Bilboquet (10.00 min) B. Surendran (London) | 14. To Let (02.40 min) K. J. Hashmi (Tamil Nadu) |

9ஆவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழாவில் விருதுபெற்றவர்கள்



விம்பம் குறுந்திரைப்படப் போட்டிகளில் விருதுபெற்றவர்கள்

VIMBAM AWARD - 2004

- சிறந்த குறுந்திரைப்படம்
The Addict (Canada)
- சிறந்த நெறியாளர்
Suthan Mahalingam
(The Addict - Canada)
- சிறந்த படத்தொகுப்பாளர்
Rupan (Koppai- Canada)
- சிறந்த நடிகர்
Suthan Mahalingam
(The Addict - Canada)
- சிறந்த நடிகை
Sumathy Rupan
(Manushi - Canada)
- சிறந்த குழந்தை நட்சத்திரம்
Prasanna
(Mookkupati - Sri Lanka)
- சிறந்த ஒளிப்பதிவாளர்
Guna (Vilaasam - France)

- சிறந்த திரைப் பிரதி எழுத்தாளர்
Gopinath (Cycle - Sri Lanka)
- சிறந்த திரைக்கதை
S.Ragavan
(Mookkupati - Sri Lanka)

VIMBAM AWARD -2005

- சிறந்த குறுந்திரைப்படம்
Sri Lanka - Kitchan
India - Birthday
Exile- Br(a)illiant – USA
- சிறந்த நெறியாளர்
K.Muthukumar (Birthday - India)
- சிறந்த படத் தொகுப்பாளர்
Patric Pathmanathan – Canada)
- சிறந்த நடிகர்
Master Delushanth Mohan
(Kitchan- Sri Lanka)
- சிறந்த நடிகை
Mrs S.Bhawani (You 2 - Canada)

- சிறந்த ஒளிப்பதிவாளர்
Mr Panneer K. Selvam
(Elamai – India)

VIMBAM AWARD - 2009

- சிறந்த குறுந்திரைப்படம்
Exile - Still Life (London)
Sri Lanka- The Body
- சிறந்த நெறியாளர்
V.Anuja (Saruku- France)
- சிறந்த படத்தொகுப்பாளர்
S. Manohara (Knife- Sri Lanka)
- சிறந்த நடிகர்
Nelson Sivalingam
(Still Life - London)
- சிறந்த நடிகை
Buthini Dinusika
(The Body - Sri Lanka)
- சிறந்த குழந்தை நட்சத்திரம்
Francis Sanjika
(The Body - Sri Lanka)

- சிறந்த ஒளிப்பதிவாளர்
V.Janosan - (Saruku- France)
- சிறந்த திரைக்கதை
Guvera & Nelson Sivalingam
(Still Life- London)
- பார்வையாளர் தேர்வு
சிறந்த குறந் திரைப்படம்
Pasi
S.T.Imayavarampan - India

VIMBAM AWARD - 2010

- சிறந்த குறந்திரைப்படம்
Exile – Ini Avaz (France)
Sri Lanka- 100% Discount
Overall - 3 Iravu 4 pagal
- சிறந்த நெறியாளர்
I.V.Jana
(3 Iravu 4 pagal - France)
- சிறந்த படத்தொகுப்பாளர்
Pon. Ketharan
(Kalaacharam- France)
- சிறந்த நடிகர்
M.Baskar (3 Iravu 4 pagal - France)
- சிறந்த நடிகை
Leesa Shonam
(Nesam - Sri Lanka)

- சிறந்த குழந்தை நட்சத்திரம்
A. Ajanthan
(3 Iravu 4 pagal - France)
- சிறந்த ஒளிப்பதிவாளர்
Sukir (Ammanam - France)
- சிறந்த திரைக்கதை
Sri Thayalan
(Karuppu Vellai - France)
- பார்வையாளர் தேர்வு
சிறந்த குறந் திரைப்படம்
3 Iravu 4 pagal -France

VIMBAM AWARD - 2012

- சிறந்த குறந்திரைப்படம்
Exile - Nagal - France
Sri Lanka- Adivaanam
India -Thamil
- சிறந்த நெறியாளர்
Pon Thaya - (Nagal - France)
- சிறந்த படத்தொகுப்பாளர்
Desuban
(Thinap Payanam - France)
- சிறந்த நடிகர்
Sathapranavan
(Poralikku Itta Peyar) France
- சிறந்த நடிகை
Pon Thaya - (Nagal - France)

- சிறந்த குழந்தை
நட்சத்திரம்
Jekan Harish
(Adivaanam - Sri Lanka)
- சிறந்த ஒளிப்பதிவாளர்
Pon Ketharan
(Semmalaiyan - France)
- சிறந்த திரைக்கதை
Pon Thaya (Nagal -France)

VIMBAM AWARD - 2015

- சிறந்த குறந் திரைப்படம்
Exile – Adangaa mathavi -
France
SriLanka – Silent Tears
India – Bangala naai
- சிறந்த நெறியாளர்
Sujith G (Maseelan -
France)
- சிறந்த படத்தொகுப்பாளர்
Sangar Thevan
(Adangaa mathavi - France)
- சிறந்த நடிகர்
Kesavan Ramasamy
(Setha pin- France)

- சிறந்த நடிகை
Mariyant Pirabakaran
(Adangaa mathavi - France)
- சிறந்த குழந்தை நட்சத்திரம்
Pina Asalya Srikumara
(Silent Tears- Sri Lanka)
- சிறந்த ஒளிப்பதிவாளர்
Piriyantha maalavike
(Silent Tears- Sri Lanka)
- சிறந்த நிரைக்கதை
S.M. Baskar
(Adangaa mathavi -France)
- பார்வையாளர் தேர்வு
சிறந்த குறந் திரைப்படம்
Eathilikal - (Prem Kathir- UK)
Adangaa mathavi - France

தொகுப்பு: M. Fauzer

Acknowledgment

Our Special thanks go to:

Professor Swarnavel Easwaran
Film Director Amshan Kumar

Mrs.Yoga Perinpanathan, Mrs. S.Yogarajah
Dr. Mathy Baheerathan, Dr. A. Baheerathan

Dr. K. Sugumar,
Mr Manickam Sathiamoorthy
Mr. O. Kokularupan

Mr Rathan (IAFS - Canada)
Mr Dilip Kumar (Thaiveedu - Canada)

Our Sponsors:

Soma & Co Solicitors, Jeya & Co. Solicitors
Select - Estates & Lettings

Media Sponsors:

Thaiveedu (Canada), Vetty Mani (Germany)
Puthinam (London), Arangan (Sri




VIMBAM, 4 Burges Road,
London E6 2BH, UK
Tel: +44) 07736 908 421, (+7883 573 337
E-mail: kkrajah2012@gmail.com



Creation & Solutions

317 First Floor, High Street North,
Eastham, E12 6SL, London, UK

Tamil Books & Publication



Sri Lankan, Indian & Diaspora's Tamil & English Books Distributing

Publishing Literacy, Socio-Political & Economic Writings

Designing & Printing

Invitations | Banners | Flyers | Brochures | Stickers | Leaflets | Menu Cards | Receipt Books
Signs | Business Cards | Catalogues | Posters | Letterheads | Rubber Stamps

Logos | Layouts | Typesetting

Souvenirs | Magazines | Books


Mob: 07817262980

Email: eathuvarai@gmail.com

www.eathuvarai.net

Web: www.aeduuk.org

E-mail: admin@aeduuk.org



AEDU



எழுத்தறிவிப்போம்

ஏக்கம் தவிர்ப்போம்

வளமான வாழ்வளிப்போம்

UK charity N°: 1142552

**Uplifting the Lives of
Underprivileged Children**



விம்பம் - 9ஆவது சர்வதேச தமிழ் குறூந் திரைப்பட விழாவில்...

படங்கள்: சாந்தகுணம்





Best Child Artist
Kalaiyoli Muththaiyapillai Memorial Award
 Sponsored by
Miss. Thendral & Thenuka Nithiyannandan




Best Actress
Mrs. Sashikala Sathiyamoorthy
Memorial Award
 Sponsored by
Mr. M. Sathiyamoorthy



Best Film - Sri Lanka
Mrs. N. Sivagengai Memorial Award
 Sponsored by
Mr. N. Sabesan



Best Cameraman
Mr. Sellaththurai Ongaranathan
 Sponsored by
Mr. O. Kokularupan



Overall Best Film
Mr. S. Perinbanathan Memorial Award
 Sponsored by
VIMBAM



Best Script writer
'Manithan' Anthiresupillai Wimalathan
Memorial Award
 Sponsored by
 a well wisher



Best Editor
Mrs Mangayarkarasi Amirthalingam
Memorial Award
 Sponsored by
Dr. A. Baheerathan



Best Actor
Mr. S. Yogarajah Memorial Award
 Sponsored by
Mrs. S. Yogarajah



Best Director
Mr. K. Kandasamy Memorial Award
 Sponsored by
Dr. K Sugumar



Best Film - Exile
Mr. N. S. Kandaiah
 Sponsored by
Mr. P. Rajanayagam (Tamil Times)

From 5yrs - 12 yrs

10-20 minutes practice everyday

Weekly 2 hour Teaching & Learning sessions

Structured syllabus for every level - No repetition

Each level completes in 12 weeks

Simple level assessments

The pioneer and leading organisation in Abacus Mental Arithmetic education



This unique educational approach, improves students from their very basic knowledge of numbers to the mastery of mental arithmetic.

Your Child's Intelligence

Developing the potential of the LEFT & RIGHT brain to unleash your Child's Intelligence



LEFT Brain | RIGHT Brain
Logic | Creativity
Analysis | Imagination
Sequencing | Holistic Thinking
Language | Non Verbal
Computation | Visualisation



Program enhances:

Image memory • Listening skills
Concentration • Self confidence • Speed & accuracy

Centre 1: Select Office, E12 6SA Centre 2: Beal High School, IG4 5LP

Select
Academy

07776 060 003
admin@selectacademy.eu

Kattumaran

(catamaran)

Written & Directed

by


Swarnavel Eswaran

Karthik Muthukumar | P.Bharani Dharan | Arun



ஜூலை
27
2019

சனி மாலை
5.00 மணி



Trinity Centre - London E12 6SG

மனுசங்கடா

சுரேஷ் - நயனார் சிறீமதி குமார்

மனுசங்கடா.. நாங்க மனுசங்கடா..
மனுசங்கடா.. நாங்க மனுசங்கடா..
மனுசங்கடா.. நாங்க மனுசங்கடா..
மனுசங்கடா.. நாங்க மனுசங்கடா..

திரையிடலும் கலந்துரையாடலும்
நெறியாளர் அம்ஷன்குமார் கலந்து சிறப்பிக்கிறார்